



JAINSINDIA TRUST

'Siyat House' #961, Poonamallee High Road, Chennai-600 084.

Phone No:044-42933316/333 | Email:admin@jainsindiustrust.com

Application No:

Date:

SCHOLARSHIP APPLICATION FORM FOR DIGAMBAR JAIN RESIDING IN TAMILNADU ONLY ACADEMIC YEAR 2017-2018

| | | | | | |
|---|----------------------------------|--------------------------|--|----------------------|---------------------|
| Student ID: | | Student Name: | | Photo of the Student | |
| Date Of Birth: | | Gender: | | | |
| Place of Birth: | | Gothram: | | | |
| Name of the Father / Mother / Guardian: | | | | | |
| Aadhaar Number: | | | | | |
| Address for communication: | | | | | |
| Email: | | | | | |
| Mob No: | | Res: | | | Photo of the Parent |
| Institution Name Address & TelePhone Number: | | | | | |
| Previous Standard : | Present Standard : | Subject: | | | |
| Profession of Parents: | Monthly family income Rs: | No.of dependants: | | | |
| | | | | | |

Name & address of employer
(OR)

If self employed/business
(furnish details with tel. no.)

Declaration

I solemnly declare that I belong to the **DIGAMBAR** Sect of the Jain community and the above details are true to the best of my knowledge & belief. I or my ward will not apply for scholarship from any other institution, but in the event I receive financial assistance from other sources, I will declare the same to your Trust. I hold myself solely responsible for suppressed or false information if any. In case of false or incorrect information I agree to return the entire amount of scholarship to the Jains India Trust. I also agree to abide by the rules of scholarship granted. After I start earning, I will try my best to assist students of our community for their further education.

SIGNATURE OF THE STUDENT

SIGNATURE OF THE PARENT

(For Office Use Only)

RECEIPT DETAILS

PAYMENT DETAILS

| Date | Receipt No. | Deposited Amount | Deposited Date | Cheque No. | Cheque Date | Cheque Amount | Remarks |
|------|-------------|------------------|----------------|------------|-------------|---------------|---------|
| | | | | | | | |
| | | | | | | | |

**NOTE: 1)All Columns are mandatory
2)Photo to be attested by head of the institution**

VERIFICATION FROM THE SCHOOL/COLLEGE

Sir,

_____ S/o or D/o _____ is studying in this institution. He /She was studying _____ class of _____ (Institution) in and had been promoted to _____ class for academic year 2017-2018. The details of fees payable by him/her for the academic year 2017-2018 are enclosed. The conduct and academic performance of the student is AVERAGE / GOOD / V.GOOD / OUTSTANDING

NOTE: 1) Please attach full details of Mark List for 2016-2017
2) Fee details
3) Income Certificate

Place:
Date:

Signature of the Head of the Institution
Name & Designation along with the
seal of the Institution

வாக்குறுதியளிப்பது

1. நான் அசைவ உணவையோ, மதுபானத்தையோ, சிகரெட்டையோ மற்றும் புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்களையோ தொடராமட்டேன்
2. படித்து முடிந்தவுடன் வேலையில் அமர்ந்த பிறகு, எனக்கு கற்பதற்கு உதவியாக வழங்கிய கல்விக் கட்டணத்தொகையினை திருப்பிக் கொடுத்து என்னைப் போல் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அறக்கட்டளை உதவ ஏதுவாய் இருப்பேன்.
3. நான் என்னுடைய நாட்டிற்கும், என்னுடைய பெற்றோருக்கும் மற்றும் என் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களுக்கும் உண்மையாக நடந்து கொள்வேன்.
4. கல்வி உதவித் தொகை மற்ற தொண்டு நிறுவனங்களின் மூலம் பெறப்பட்டு பள்ளிக் கல்வி கட்டணத்தை விட அதிகமாக இருந்தால் எனக்கு அளிக்கப்பட்ட கல்வி உதவித் தொகையினைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்.

பெற்றோரின் கையொப்பம்

மாணவரின் கையொப்பம்

உறுதிமொழி

மாணவரின் பெயர் :

பெற்றோரின் பெயர் :

மேற்கண்ட மாணவரையும் அவரது பெற்றோரையும் நான்வருடங்களாக அறிவேன். அவர்களைப் பற்றி பின்பக்கத்தில் குறிப்பிட்ட விஷயங்கள், நான் அறிந்த வரை உண்மை என உறுதி கூறுகிறேன். அவர்களின் குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்கு ரூ._____ க்குள் அடங்கும். இவ்விவரங்களுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். இவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் தமிழ்நாடு ஜெயின் சங் அறக்கட்டளைக்கு அவர்கள் அளித்த உதவியை திருப்பித்தர உறுதிக் கூறுகிறேன்.

இந்த மாணவரின் குடும்பம் ஜெயின் சமூகத்தைச் சார்ந்த திகம்பர் பிரிவைச் சார்ந்தது தந்தை / தாய் பெயர்

பணிபுரியும் நிறுவனத்தின் பெயர்

வீட்டு முகவரி

தொலைபேசி எண்

கையொப்பம் / முத்திரை

குறிப்பு: சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தேவையான இணைப்புகள் இணைக்கப்படாவிட்டால் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.